

Padasalai.Net's Quarterly Exam – Model Question Paper 2022

பன்னிரண்டாம் வகுப்பு
பகுதி-I

மதிப்பெண் : 90

I. பலவுள் தெரிக:

1. இ) தொல்காப்பியம்
- 2.இ) 4,1,2,3
- 3.இ)நாய்
- 4.ஈ) சொல்லிசை அளபெடை
- 5.அ) தொல்காப்பியம்
- 6.ஆ) சுக்ரீவன்
- 7.அ) தெய்வ மணிமாலை
- 8.இ) இசைக் கருவி
- 9.இ) தமிழ்விடு தூது
- 10.அ) புயல் அபாயக் குறியீடுகள்
- 11.ஆ) வினைப் படிமம்
- 12.அ) சாய்வு நாற்காலி
- 13.ஆ) தந்தை
- 14.ஆ) உயர்திணை, அஃறிணை.

பகுதி -II (பிரிவு-1)

15. அணி இலக்கணத்தை கூறும் இலக்கண நூல்கள்:
 - * தண்டியலங்காரம்
 - * மாறனலங்காரம்
 - * குவலயானந்தம்
16. குளிர்காலத்தில்" பறவைகளும் விலங்குகளும்" எவ்வாறு நடுங்கின :
 - * விலங்குகள் மேய்தலை மறந்தன.
 - * குரங்குகள் குளிரால் கூனிப் போயின.
 - * பறவைகள் மரத்தின் மீதிருந்து கீழே விழுந்தன.
 - * பசுக்கள் பாலுண்ண வந்த தம் கன்றுகளைத் தவிர்த்தன.
17. மறக்கக்கூடாதது ,மறக்க கூடியது:
 - * ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறக்கக்கூடாது.
 - * ஆனால் பிறர் நமக்கு செய்த தீமையை அப்பொழுதே மறந்துவிட வேண்டும்.
18. கலிவிழா,ஒலிவிழா :
 - * கலிவிழா ,ஒலிவிழா என்பது திருமயிலையில் நடைபெறும் விழாவினை பற்றிக் குறிப்பதாகும்.
 - * கலிவிழா என்றால் மக்களுக்கு எழுச்சி தரும் விழாவாகும்.
 - * ஒளிவிழா என்றால் வழிபடவருவோரின் கூட்டம் மிகுதியால் ஆரவாரமாகக் காட்சியளிக்கும் விழாவாகும்

(பிரிவு -2)

19. விடியல், வனப்பு:

* ஒரு நாளின் விடியல் பொழுது பறவைகளின் ஓசை ,அமைதி, குளிர் என வனப்பு

மிகுந்ததாக இருக்கும்.

20. புக்கில் , தன்மனை :

* புக்கில்:

சில இடங்களில் தற்காலிகத் தங்குமிடம் 'புக்கில்' என அழைக்கப்படுகிறது.

* தன்மனை:

திருமணத்திற்கு பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக வாழ்மிடம் 'தன்மனை' எனவும் வழங்கப்படுகிறது.

21. மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் :

* நிகண்டு * நீதி நூல்கள் * நன்னூல் * கீழ்வாயிலக்கம் * மேல்வாயிலக்கம்

* தண்டியலங்காரம் * குழிமாற்று

முதலியன மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்களாகும் .

(பிரிவு -3)

22. புணர்ச்சி :

அ) பூம்பாவாய் - பூ + பாவாய்

விதி: பூப்பெயர் முன் இன மேன்மையும் தோன்றும்

மாற்றம்: பூ + ம் + பாவாய் = பூம்பாவாய் என்றானது.

ஆ) எத்திசை - எ + திசை

விதி: இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்.

மாற்றம்: எ + த் + திசை = எத்திசை என்றானது.

23. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக:

அ) வீட்டிற்கு அருகில் விளையாடிய குழந்தையை அப்பா எங்கு இழுத்துக் கொண்டு போனார் ?

ஆ) பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லை மூன்று நாட்களாகத் துன்பப்படுகிறது.

24 . மயங்கொலிச் சொற்கள்:

* அலை -கடல் /அளை -நண்டு /அழை -கூப்பிடு

* அலை கடலில் அலைகளைப் பிடிக்க அமுதன் தன் நண்பன் முகிலனை அழைத்தான்.

25. பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க :

* வெங்காயம்: 1. வெங்காயம் விலை சற்றே கூடுதலாக விற்றது.

2. வெம் காயம் பெற்ற வீரர்கள் பாசறையில் தங்கினர்.

* கோவில் : 1. தஞ்சை கோவில் கட்டடக் கலைக்கு சிறந்த சான்றாக அமைகிறது.

2. கோ வில் சிறந்த ஒப்பனையுடன் காணப்பட்டது.

26. வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக :

* தரத்தை(ப்-இடுதல்) * கூர்ந்த (க் -நீக்குதல்) * அறிவை(ப் -இடுதல்)

* அடிப்படை (த் -இடுதல்)

27. கலைச்சொற்கள் :

அ) நுழைவு இசைவு

ஆ) தண்டனை

28. பகுபத உறுப்பிலக்கணம் :

அ) சாற்றி - சாற்று + இ

* சாற்று - பகுதி * இ - வினையெச்ச விகுதி

ஆ)பேசுவார் - பேசு + வ் + ஆர்

* பேசு -பகுதி *வ் -எதிர்கால இடைநிலை

* ஆர்- பலர்பால் வினைமுற்று விகுதி

29. சொற்றொடரில் அமைத்து எழுதுக:

அ) தாமரை இலை நீர் போல : இவ்வுலக ஆசைகளின் மீது தாமரை இலை நீர்

போல பற்றற்று இருத்தல் வேண்டும்.

ஆ) உள்ளங்கை நெல்லிக்கனி போல: ஒழுக்கம் உடையார் உயர்ந்த புகழைப்

பெறுவர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்று வெளிப்படையானது.

30. தொடரில் உள்ள பிழையை நீக்குக:

அ) எங்கள் ஊரில் நூலகக் கட்டடம் கட்ட அரசு நிதி ஒதுக்கியது.

ஆ) வானம் பார்த்த பூமியில் பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன.

பகுதி -V

47. செய்யுள்:

அ) விண்வேறு ; விண்வெளியில் இயங்கு கின்ற

வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு;

மண்வேறு; மண்ணோடு கலந்தி ருக்கும்

மணல்வேறு; பனித்துளியும் மழையும் வேறு;

புண்வேறு; வீரர்களின் விழுப்புண் வேறு;

புகழ்வேறு; செல்வாக்கு வேறு; காணும்

கண்வேறு; கல்விக்கண் வேறு; கற்றார்

கவி நடையும் உரைநடையும் வேறு வேறு. - சுரதா.

ஆ) சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்

ஏமப் புணையைச் சுடும் .

தமிழ் பேராசிரியர்:

1. மா. கருப்புசாமி. (9025370288)

2.ம. சிவசந்துரு. (9894637832)

கடலூர் மாவட்டம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி .N. நாரையூர்.

Padasalai.Net